


**மீட்கும் பொருள் -
தூதர்கள்**

Ransom – Angels





மீட்கும் பொருள்

ரோமர் 6:23

பாவத்தின் சம்பளம் மரணம்;
தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால்
உண்டான நித்தியஜீவன்.

For the wages of sin is death; but the
gift of God is eternal life through Jesus
Christ our Lord.

பாவம்

கிருபைவரம்



இது தேவதூதர்களுக்கு

பயன்படுவதில்லை, இது மனிதருக்கு

மட்டுமே பொருந்தக்கூடியதாக

இருக்கின்றது

ஆதியாகமம் 2:16

தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி:
நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின்
கனியையும் புசிக்கவே புசிக்கலாம்.

And the LORD God commanded the man,
saying, Of every tree of the garden thou
mayest freely eat:

ஆதியாகமம் 2:17

ஆனாலும் நன்மைதீமை அறியத்தக்க
விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்.


அதை நீ புசிக்கும் நாளில் சாகவே
சாவாய் என்று கட்டளையிட்டார்.

But of the tree of the knowledge of good and evil, thou
shalt not eat of it: for in the day that thou eatest thereof
thou shalt surely die.

2 பேதுரு 2:4

பாவஞ்செய்த தூதர்களைத் தேவன்
தப்பவிடாமல், அந்தகாரச்
சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே
தள்ளி நியாயத்தீர்ப்புக்கு
வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்து;

For if God spared not the angels that sinned, but cast
them down to hell, and delivered them into chains of
darkness, to be reserved unto judgment;





**Why God should deal differently with
the angels than with mankind?**

**தேவன் ஏன் மனிதர்களை விட தேவதூதர்களை
வித்தியாசமாக நடத்த வேண்டும்?**

1 பேதுரு 3:18

ஏனெனில், கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில்
சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக
நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம்
பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு,
ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.

For Christ also hath once suffered for sins, the just for the unjust,
that he might bring us to God, being put to death in the flesh, but
quickenened by the Spirit:



**மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே
உயிர்ப்பிக்கப்பட்டார்.**

1 பேதுரு 3:19

அந்த ஆவியிலே அவர் போய்க் காவலிலுள்ள
ஆவிகளுக்குப் பிரசங்கித்தார்.

1 பேதுரு 3:20

அந்த ஆவிகள், பூர்வத்திலே நோவா பேழையை
ஆயத்தம்பண்ணும் நாட்களிலே, தேவன் நீடிய
பொறுமையோடே காத்திருந்தபோது,
கீழ்ப்படியாமற்போனவைகள்; அந்தப் பேழையிலே
சிலராகிய எட்டுப்பேர்மாத்திரம் காக்கப்பட்டார்கள்.

(1 Peter 3:19)

**By which also he went and preached unto the
spirits in prison;**

**Which sometime were disobedient, when
once the longsuffering of God waited in the
days of Noah, while the ark was a preparing,
wherein few, that is, eight souls were saved by
water.**

Q20

Our supposition is, dear friends, that since the time Jesus by His death and resurrection preached that sermon to the angels, the holy as well as the fallen ones, that some would reform and manifest their reform and we may reasonably infer such would refrain from any further disobedience;

Q20

அன்பு நண்பர்களே, இயேசு தம்முடைய மரணம்
மற்றும் உயிர்த்தெழுதலின் மூலம் தேவதூதர்களில்
பரிசுத்தமானவர்களுக்கும்,
விழுந்துபோனவர்களுக்கும் அந்த பிரசங்கத்தை
பிரசங்கித்த காலம் முதல், சிலர் சீர்திருத்தப்பட்டு
தங்கள் மனந்திரும்புதலை வெளிப்படுத்துவார்கள்
என்பதே எங்கள் அனுமானம், மேலும்
கீழ்ப்படியாமையைத் தவிர்ப்பார்கள்;

**any of those fallen angels who have for a
time, some perhaps for many
centuries, lived separate from sin and
striven to do God's will and suffered
persecution from the wicked spirits,
have a share in the sufferings of Christ?**

ஒரு காலத்திற்கு, சிலர் ஒருவேளை பல
நூற்றாண்டுகளாக, பாவத்திலிருந்து பிரிந்து
வாழ்ந்து, தேவனுடைய சித்தத்தைச் செய்ய
முயற்சித்து, பொல்லாத ஆவிகளிடமிருந்து
துன்புறுத்தலை அனுபவித்த அந்த
விழுந்துபோன தேவதூதர்களில் யாராவது
கிறிஸ்துவின் பாடுகளில் ஒரு பங்கைக்
கொண்டிருக்கிறார்களா?

கொலோசெயர் 1:24

இப்பொழுது நான் உங்கள்நிமித்தம் அநுபவிக்கிற
பாடுகளில் சந்தோஷமடைந்து, கிறிஸ்துவினுடைய
உபத்திரவங்களில் குறைவானதை அவருடைய
சரீரமாகிய சபைக்காக, என் மாம்சத்திலே
நிறைவேற்றுகிறேன்.

Who now rejoice in my sufferings for you, and fill up that
which is behind of the afflictions of Christ in my flesh for his
body's sake, which is the church:

கொலோசெயர் 1:19

சகல பரிபூரணமும் அவருக்குள்ளே வாசமாயிருக்கவும்,

For it pleased the Father that in him should all fulness dwell;

கொலோசெயர் 1:20

அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை

உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள்

பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய்
தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று.

And, having made peace through the blood of his cross, by
him to reconcile all things unto himself; by him, I say,
whether they be things in earth, or things in heaven.

Amen



ஆமென்